

Chezhumai

செழுமை



TIST India



T I S T F a r m e r s H e l p W o r l d w i d e P r o b l e m

The International Small Group & Tree Planting Program

TIST India: 19/8, Lake View Road, Kottur, Chennai 600 085, Tamil Nadu, India
Phone : +91 44 42188438 / Mobile: +91 9840299822 / Email: josephrexon@tist.org

HELPLINE

For any information or help
Dial 9003020836 / 9003020837

If you have any difficulty in
TIST Program dial 9840299822

Our landline: +91 44 42188438

Our email: josephrexon@tist.org

Our address: 19/8, Lake View
Road,

தொழில் முறை உதவி

எந்த தகவல் அல்லது உதவிக்கு
9003020836 / 9003020837 ஐ டயல்
செய்யவும்.

டிஐஐஎஸ்டி திட்டத்தில் உங்களுக்கு
ஏதாவது கஷ்டம் இருந்தால்
9840299822 ஐ டயல் செய்யவும்

எங்களது தொலைபேசி
+91 44 42188438

எங்களது மின் அஞ்சல் (ஈ-மெயில்)
josephrexon@tist.org

எங்களது விலாசம்
19/8, ஏரிக்கரைச் சாலை, கோட்டூர்
சென்னை 600085.



If a tree dies, plant another in its
place. - Linnaeus

ஒர் மரம் பட்டுபோனால் அந்த
இடத்தில் வேரு ஒன்றை நடவுசெய்ய
வேண்டும் - லினாயோஸ்

Best Practices Tips from Groups

It is good to have intercrops like, groundnut during the initial stages of the trees. When we irrigate the groundnut plants, the newly planted trees share the water. We need not give any special care for the trees when we practice intercrops. When there is no intercropping, I try to cover the newly planted trees with dry palm leaves, this protects the tender trees from heat waves during summer and keeps the soil around the trees wet. Member of Rajarajan Small Group of Mattigai Village.

We believe in natural manure. TIST organized a good one day training program on 16.02.2009 at Poondi. In the training program, we learnt about vermiculture / vermicompost and their importance. Thanks to TIST and we advice all the group members to use natural manure - Member of Vakeesh Small Group of Gollalakuppam Village, Thiruthani

சிறந்த பயிற்சி முறை சிறுகுழு உறுப்பினர்களிடம் இருந்து துணுக்குகள்

மரங்கள் நட்டு ஒருசில வருடங்களுக்கு, அந்த மரங்களுக்கு இடையே வேர்கடலை போன்றவற்றை ஊடுபயிர் செய்வது ஒரு நல்ல செயலாகும் இந்த ஊடுபயிர்களுக்கு நீர் பாசனம் செய்யும் பொழுது புதியதாக நட்ட மரங்கள் இதை பகிர்ந்து வளருகின்றன. இந்த மரங்களுக்கென தனியாக எந்தவொரு உழைப்பும் தேவையில்லை, ஊடுபயிர்க்கு செய்கிற எல்லா தன்மைகளையும் மரங்கள் பகிர்ந்து கொள்கின்றன. ஊடுபயிர் இல்லாத நேரங்களில் நான் எனது தோட்டத்தில் நடப்பட்ட எல்லா இளம் மரங்களை காய்ந்த பணஓலை கொண்டு பாதுகாப்பான முறையில் சுற்றி நிழல் தரும் வகையில் மூடிவைக்கிறேன். இதனால் அதிக வெப்ப காலங்களில் இளம் மரங்கள் பட்டு போகாது. அதே நேரத்தில் மரங்களை சுற்றியுள்ள மண் ஈரத்தன்மையோடு இருக்கும் - மட்டிகை கிராமத்தை சேர்ந்த ராஜாராம் சிறுகுழுவின் ஒரு உறுப்பினர்.

நாங்கள் இயற்கை உரத்தை நம்புகிறோம். டிஐஐஎஸ்டி 16-02-2009 அன்று பூண்டியில் TIST உறுப்பினர்களுக்காக ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த முகாமில் நாங்கள் மண்புழு மற்றும் மண்புழு உரத்தை பற்றியும் நன்கு தெரிந்து கொண்டோம். டிஐஐஎஸ்டிக்கு எங்களது நன்றி. ஏல்லா TIST உறுப்பினர்களும் இயற்கை உரத்தை பயன்படுத்தும்மாறு கேட்டுக்கொள்கிறேன். - கொள்ளாலகுப்பம் கிராமத்தை சேர்ந்த வக்கீஸ் சிறுகுழுவின் ஒரு உறுப்பினர்.

Useful trees to plant

It is good to plant useful trees. Most of the group members are planting long standing trees like teak, kumil, sandalwood and silk cotton. These long standing trees will definitely fetch good income. We advice you to plant few horticulture trees too, which gets you yield every year or which serves your daily home need. Bread Fruit, which is called Kurry Pala in Tamil, is a famous tree. Its fruit can be used for cooking purpose too like vegetable. The below write-up on Butter Fruit Tree is a plan copy from the book provided by the DFO, CPP Division, Forest Department, Vellore District. If anyone is interested to have the same in English, please write a mail to josephrexon@tist.org or call 9840299822.

பலன் தரும் மரங்கள்

நல்ல பலன் தரும் மரங்களை நடுவது ஒரு நல்ல செயல். அனேகமான சிறுகுழு உறுப்பினர்கள் நீண்ட கால மரங்களான தேக்கு, குமிழ், சந்தனம் மற்றும் இளவம்பஞ்சு மரங்களை நடவு செய்கிறார்கள். நீண்ட கால மரங்கள் கண்டிப்பாக நல்ல இலாபத்தை அளிக்கும். டி.ஐ.எஸ்.டியின் ஒரு அறிவுரை என்னவென்றால், தோட்டகலை மரங்களையும் நடவு செய்யலாம், இந்த மரங்கள் வருடம் தோறும் உங்களுக்கு பலன் அளிக்கும் அதுமட்டும் இன்றி அன்றாடம் வீட்டு தேவையும் பூர்த்திசெய்யும். கறிப்பலா, இது விவசாயிகளுக்கிடையே புகழ்பெற்ற ஒரு மரம். இந்த மரத்தின் காய்கள் கனிபோல் உன்னலாம் மற்றும் காய்கறிபோல் சமைப்பதற்குப் பயன்படுத்தலாம்.

கீழே வரும் இந்த கறிப்பலா மரத்தினை பற்றிய கட்டுரை மாவட்ட வனபாதுகாவலர் (CPP Division வேலூர் மாவட்டம்) வழங்கிய வளம் தரும் மரங்கள் பாகம் 2 புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பெற விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து இந்த மெயிலுக்கு எழுதவும்.



Kurry Pala Tree / கறிப்பலா மரம்

கறிப்பலா பயிரிடும் முறை

கறிப்பலாவிற்கு செம்புறை மண்வாகு ஏற்றது. நல்ல வடிகால் திறனும், ஈரப்பசை மிகுந்த தூழ்நிலையும் ஏற்றவை. கடலோரப் பகுதியில் நல்ல மண் வயணங்களில் செழிப்பாக வளர்ந்திடும். எனினும் உள்நாட்டுப் பகுதியில் ஈரச் செழிப்புள்ள செவ்வல் நிலமும் உகந்தது. கரிசல் மண்ணில் கூட, பம்புசெட் வாய்க்கால் கரையில் நன்கு வளரு வதையும் கண்டுயிருகிறேன். ஆண்டிற்கு 1000 மில்லி அளவிற்கு மேல் மழை கிடைக்கும் பகுதிகளில், ஆழமான மண்கண்டம் இருந்தால் அங்கு மானாவாரியிலும் வளர்க்கலாம்.

கறிப்பலாவை, ஒரு காய்கறி மரமாகவோ அல்லது வீட்டிற்கு அழகூட்டும் மரமாகவோ கருதி வளர்ப்பது அவசியம் வீடுகளின் முன் நடுவதற்கு மிகவும் உகந்தது: அங்கு நன்கு அடர்ந்து கொண்டு நிழல் தந்திடும்: குளிர்ச் சூழ்நிலை ஏற்படுத்தும்: காற்றிலுள்ள தூசியை வடிகட்டிடும்: மற்றும் காய்கறியாகப் பயன்படும் காய்களையும் தந்திடும்.

நன்கு நீர்பாய்ச்சக் கூடிய, ஆழமான மண்கண்டம் உடைய செவ்வல் பகுதிகளில் தோப்புக்களின் ஊடே சில மரங்களையும் வளர்க்கலாம்: அதன் மூலம் வருவாயும் பெறலாம் காற்றுத் தடுப்பாகவும் கூட பயன்படும்.

பெரிய கட்டிட வளாகங்களில் கட்டிடத்தைச் சுற்றிலும் ஒரு வரிசையில், நீர் கிடைக்குமானால், வளர்த்திட ஏற்றது. கட்டிடங்களில் உள்ளோருக்கு காற்றை வடிகட்டிடும்: இரைச்சலையும் மட்டுப்படுத்திடும்.

விதையுள்ள ரகத்தை, விதையை நாற்றுவிட்டு நாற்றுக்களை எடுத்து நடலாம். மற்றப்படி இரு ரகங்களையும் வளர்த்திட கறிப்பலா மரமே வேர்ச்சிங்கங்களை ஈந்திடும் மரத்தினடியில் முளைத்தெழும் வேர்ச்சிங்கங்களைக் கவனமாக வேருடன் எடுத்து நடலாம். வேரில் விண்பதியம் செய்தும் கன்றுகள் பெறலாம்.

திரு. அத்தியப்பன் என்ற விவசாயி இது குறித்து விவரமாகத் தன் அனுபவத்தை விளக்கியுள்ளார். அதன் படி, அதிகச் செடிகள் பெறுவதற்காக, நன்கு வளர்ந்த மரத்தில் வேர் பக்கம் நீளவாகில் வேர் தெரியும்படி மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.

மழைக் காலத்தில் 1.25 செ.மீ. கனமுள்ள வேரைத் தேர்ந்தெடுத்து, 15-20 செ.மீ. நீளத் துண்டுகளாக வெட்டி, மேட்டுப் பாத்தியில் நீளவாகில் மண்ணில் பதித்து. மண் கொண்டு மூடி, நீர் பாய்ச்சி வர வேண்டும், மண் உலர்ந்து விடாமலிருக்க, பாத்தியின் மேல் நிழலுக்காகப் பந்தல் அமைக்கலாம் தினமும் ஈரம் தொடர்ந்து இருக்கும் படியாக நீர் தெளிக்க வேண்டும் சுமார் 4 மாதங்களில், துளிர்ந்திடும். அதன் பின் இரண்டு மாதம் வளர்த்து, கன்றுகளை எடுத்து நடலாம் இவை 5-6 வருடங்களில் பலன் கொடுக்கத் துவங்கிவிடும். மற்றப்படி, தோட்டக் கலைத் துறையினரும் கன்றுகளை வினியோகிக்கின்றனர்: அவர்களிடமிருந்து கன்றுகளை பெற்று நடலாம் அயினிப் பலாக் கன்றுகளில் கறிப்பலாவை கிளை ஒட்டு மற்றும் முளை ஒட்டு என்ற முறைகளில் ஒட்டுக் கட்டியும் கன்றுகள் தயாரிக்கலாம்.

நடும் பொழுது 6 x 6 மீட்டர் இடைவெளியில் நட்டு, பின்னர் நன்கு அடர்ந்ததும், வளர்ச்சி குன்றிய மரங்களை வெட்டி எடுத்து விடலாம். ஒரே வரிசையில் நடும் பொழுது 10 மீட்டர் இடைவெளி தேவை.

இந்த கறிப்பலா மரம் பல வகையில் பயன்கள் தரும், இதன் இலை, பட்டை, இளம் கிளைகள் மற்றும் காய்கள் பல விதத்தில் பயன்கள் தரும். குறிப்பாக இதன் வேர்ப்பட்டை எலும்பு முறிவை குணப்படுத்தும் மற்றும் வேர் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். (இம்மரத்தை பற்றிய அதிக விவரங்களுக்கு வளம் தரும் மரங்கள் பாகம் 2. புத்தகத்தை படிக்கவும்.)

TIST Small Groups Meeting at the Office of Thiruvannamalai Collector

The Deputy Conservator of Forest (DCF), Thiruvannamalai organized a meeting at the Thiruvannamalai Collector Office to address the farmers of TIST Small Groups. More than 70 members from 50 TIST Small Groups participated in the meeting. The DCF expressed to the groups that, he was very happy to see several farmers organized well in TIST Program. He explained about the importance of trees, herbal plants and put in plain words about the carbon sequestration. He invited the TIST members to join in all the future meetings organized by the Forest Department, which is specifically organized for training the farmers on various agricultural and forestry activities. TIST made voucher payment to several groups in the meeting. The DCF distributed voucher copies to the TIST farmers and he was happy to see several farmers getting the payment for all

டிஐஎஸ்டியின் சிறுகுழு கூட்டம் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில்

திருவண்ணாமலையை சேர்ந்த துணை வனபாதுகாவலர், அனைத்து டிஐஎஸ்டியின் சிறுகுழு உறுப்பினர்களை சந்திப்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஒரு கூட்டத்தை கூட்டினார். 50 குழுவில் இருந்து 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். டிஐஎஸ்டியின் திட்டத்தில் அனேக விவசாயிகள் நல்ல முறையில் குழுவாக இணைந்து டிஐஎஸ்டியின் திட்டத்தை செயல்படுத்துவது நல்ல ஒரு முறை இதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று துணை வனபாதுகாவலர் கூறினார். அவர் மரங்களின் முக்கியத்துவத்தையும், பலன் தரும் மூலிகை செடிகளைப்பற்றியும் மற்றும் இவைகள் காற்றில் உள்ள கரிம வாயுவை எவ்வாறு குறைக்கின்றன என்று எடுத்துரைத்தார். அவர் எல்லா டிஐஎஸ்டியின் உறுப்பினர்களை வனத்துறை நடத்தும் எல்லா பயிற்சி முகாம்களையும் கலந்து கொள்ளும்மாறு அழைப்பு அழைத்தார், இந்த பயிற்சி முகாம்களில் குறிப்பாக விவசாயிகளை மரம் வளர்ப்பதிலும் மற்றும் நல்ல முறையில் விவசாயம் எவ்வாறு செய்வது என்பது பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது TIST கூட்டத்திற்கு வந்த சிறுகுழு விவசாயிகளுக்கு TIST பற்றுச்சீட்டை வழங்கியது. துணை வனபாதுகாவலர் TIST வழங்கும் பற்றுச்சீட்டை வந்துள்ள உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியாக வழங்கினார்.

The DCF of
Thiruvannamalai
distributing TIST
vouchers to TIST
Small Groups

TIST வழங்கும்
பற்றுச்சீட்டை வந்துள்ள
TIST
உறுப்பினர்களுக்கு
திருவண்ணாமலையை
சேர்ந்த துணை
வனபாதுகாவலர்,
மகிழ்ச்சியாக
வழங்கினார்.



TIST Stall at Farmers Training Program organized by Forestry Extension Centre

The Tamil Nadu Forestry Extension Centre organized a two days training program for the farmers of Tamilnadu at Coimbatore on 7th and 8th of March 2009. Mr.V.Irulandi, CCF, Forestry Extension Centre invited TIST India to place a stall and deliver a lecture at the training program. Several hundred farmers who were interested to plant trees visited TIST India stall at the training venue and collected the notice to know more about TIST Program. TIST India along with the all the TIST Groups thanks Mr.Irulandi, CCF for giving wonderful opportunity for TIST to participate in the successful training program organized by the Forestry Extension Centre.

வனவியல் வரிவாக்கம் மையம் ஏற்பாடு செய்த பயிற்சி முகாத்தில் டி.ஐ.எஸ்.டியின் விளக்ககூடம்

தமிழ்நாட்டை சேர்ந்த வனவியல் வரிவாக்கம் மையம் கோயம்புத்தூரில் மார்ச் 2009, 7, 8 தேதிகளில் விவசாயிகளுக்காக ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. திரு. V.இருலாண்டி (CCF) (வனவியல் வரிவாக்கம் மையம்) அவர்கள் டி.ஐ.எஸ்.டி இந்தியாவிற்கு பயிற்சி முகாமில் ஒரு விளக்ககூடம் வைப்பதற்கு அழைப்பு விடுத்தார். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், மரம் நடுவதில் ஆர்வம் உள்ளோர் டி.ஐ.எஸ்.டியின் விளக்ககூடத்திற்கு வருகை தந்து டி.ஐ.எஸ்.டியின் திட்டத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்டார்கள். அவர்கள் டி.ஐ.எஸ்.டிக்கு அவர்களது கிராமங்களுக்கு வரும் மாறு அழைப்பு விடுத்தார்கள். இந்த வாய்ப்பினை கொடுத்த திரு.இருலாண்டி அவர்களுக்கு டி.ஐ.எஸ்.டி தனது எல்லா சிறுகுழு உறுப்பினர்களுடன் சேர்ந்து மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.



TIST Stall at the two days training program for the farmers of Tamilnadu at Coimbatore
வனவியல் வரிவாக்கம் மையம் விவசாயிகளுக்காக நடத்திய பயிற்சி முகாமைில்
TIST விளக்ககூடம்



Thiruthani Group Center

The Small Groups of Thiruthani Group Center have started to receive vouchers from TIST. 15 Small Groups are getting voucher during March 2008. All the groups of this center are planting useful longstanding trees like mango, sapota, guava, teak and neem. The members of the center say that the horticulture trees get them good yield from 4th year and all their longstanding timber trees would give them good yield after 25 years.

திருத்தணி சிறுகுழு மையம்

திருத்தணி மையத்தை சேர்ந்த சிறுகுழு உறுப்பினர்கள் டி.ஐ.எஸ்.டி.யிடம் இருந்து பற்றுச்சீட்டை பெற தொடங்கியுள்ளனர். மார்ச் 2008ல் 15 சிறுகுழுக்கள் திருத்தணி மையத்தில் இருந்த பற்றுச்சீட்டை பெறுகின்றனர். இந்த மையத்தை சேர்ந்த எல்லா சிறுகுழுக்களும் நீண்ட கால மரங்களான மா, சாப்போட்ட, கொய்ய, தேக்கு மற்றும் வேப்பமரத்தை நடவு செய்துவருகின்றனர். இந்த மையத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சொல்வது என்னவென்றால் தோட்டக்கலை மரங்கள் நான்காவது வருடத்தில் இருந்தே பலன்களை தர ஆரம்பித்து விடும், மற்ற நீண்ட கால மரங்களான தேக்கு போன்றவை 25 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல வருமானத்தை தரும்.



Mango trees at Thiruthani Center / திருத்தணி மையத்தை சேர்ந்த மா மரங்கள்

Kiran Small Group of Thiruthani Center

The members of this group have dedicated about 7 acres of land for planting trees at KuppaiMettuKandigai village in Thiruthani Center. They have planted 502 mango and 254 teak trees in their grove. These trees are planted with very good spacing, so that, each tree does not brush with other tree, this will allow the mango trees to give good yield. All these trees are one year old. The members practice groundnut as regular intercrops and so whatever care given to the groundnut is shared by the trees. The members show good interest to participate in all the TIST village level meetings. The members have also participated in the training program organized by TIST at Poondi on 16.02.2009. Here in this meeting, the members learnt the procedure to do intercropping in between mango trees.

திருத்தணி மையத்தை சேர்ந்த கிரண் சிறுகுழு

இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் குப்பைமேட்டுகண்டிகை கிராமத்தில் 7 ஏக்கர் நிலத்தை டி.ஐ.எஸ்.டி.யில் மரம் நடவுசெய்ய ஒதுக்கி உள்ளனர். அவர்கள் 502 மா, மற்றும் 254 தேக்கு மரத்தை நடவுசெய்து உள்ளார்கள். இந்த மரங்களுக்கு இடையே நன்கு இடைவெளி கொடுத்துள்ளார்கள். இதனால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் நன்கு வளர வாய்ப்புண்டு. இவர்கள் நடவு செய்த மரங்கள் அனைதும் தற்பொழுது ஓராண்டு வயது உள்ளது. இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து வேர்கடலையை ஊடுபயிராக பயிரிட்டு வருகின்றனர், இதனால் ஊடுபயிறுக்கு கொடுக்கும் பாசன வசதியை மரங்கள் பகிர்ந்து கொள்கின்றன. இவர்கள் கிராமங்களில் நடக்கும் எல்லா டி.ஐ.எஸ்.டி கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். 16-02-2009 அன்று பூண்டியில் நடந்த பயிற்சி முகாம்களிலும் இவர்கள் கலந்து கொண்டு மாமரங்களுக்கிடையே எவ்வாறு ஊடுபயிர் செய்யலாம் என்றவற்றை தேரிந்துகொண்டார்கள்.



Mango tree grove of Kiran Small Group / கிரண் சிறுகுழுவை சேர்ந்த மாமர தொப்பு

Pathmavathi Small Group of Thiruthani Center

The members of this group have dedicated about 7 acres of land for planting trees at Saminaidukandigai village in Thiruthani Center. They have planted 144 mango, 128 sapota and 2539 teak trees in their two different groves. They have planted the horticulture trees like, mango & sapota and timber trees like, teak in different groves namely Pathma and Govindan respectively. These trees are planted with very good spacing. All these trees are one year old. The members practice groundnut as regular intercrops. The members of this group also show good interest to participate in all the TIST village level meetings and they have also participated in the training program organized by TIST at Poondi on 16.02.2009.

திருத்தணி மையத்தை சேர்ந்த பத்மாவதி சிறுகுழு

இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சாமிநாயடுகண்டிகை கிரமாத்தில் 7 ஏக்கர் நிலத்தை டி.ஐ.எஸ்.டி.யில் மரம் நடவுசெய்ய ஒதுக்கி உள்ளனர். அவர்கள் 144 மா, 228 சாப்போட்டா மற்றும் 2539 தேக்கு நடவுசெய்து உள்ளார்கள். தோட்டக்கலை மரங்களான மா மற்றும் சாப்போட்டாவை பத்மா என்ற தோப்பிலும், நீண்ட கால மரங்களான தேக்கை கோவிந்தன் என்ற தோப்பிலும் நடவுசெய்துள்ளார்கள். எல்லா மரங்களும் நன்கு இடைவெளி விட்டு நடவுசெய்துள்ளார்கள். இந்த மரங்கள் எல்லாம் ஓராண்டு வயது உடையது. இந்த குழு உறுப்பினர்களும் வேர்கடலை ஊடுபயிராக நடவுசெய்து வருகின்றனர். இவர்களும் கிராமங்களில் நடக்கும் எல்லா டி.ஐ.எஸ்.டி கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்கள்.



Teak tree grove of Pathmavathi Small Group / பத்மாவதி சிறுகுழுவை சேர்ந்த தேக்கு தொப்பு

டிஐஎஸ்டி நிகழ்வில் பங்குகொள்ள அங்கத்தினர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள்

1. ஒவ்வொரு சிறு குழுவிலும் குறைந்தது மூன்று வெவ்வேறு குடும்பங்களை சார்ந்த 6 முதல் 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு சிறு குழுவும் குறைந்தது 1,000 உயிர் மரங்களை, டிஐஎஸ்டியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் வளர்க்க வேண்டும்.
3. டிஐஎஸ்டியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்குள் குறைந்தது 5,000 உயிர் மரங்களை கொண்டிருக்க வேண்டும்.
4. உங்கள் சிறு குழு ஒவ்வொரு வருடமும் 20, வருடங்களுக்கு அழிந்த அல்ல விழுந்தபோன மரங்களின் இடத்தில் புதிய மரங்களை வளர்க்க வேண்டும்.
5. எல்லா சிறு குழுவும் கீரீன்ஹவுஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.
6. டிஐஎஸ்டி ஒரு வருடத்திற்கு ஒரு உயிர் மரத்திற்கு ரூ.150 (US \$0.03) கொடுக்கும் (கீரீன் ஹவுஸ் உடன்படிக்கையை படித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்).
7. புதர்கள் அல்லது 4மீ உயரத்திற்கு குறைவாக வளரும் இனவகை மரங்களை டிஐஎஸ்டி மரமாக கணக்கில் எடுத்து கொள்ளாது.
8. 2மீஇடைவெளிக்கும் குறைவாக பயிரிடப்படும் மரங்கள் கணக்கில் எடுக்க இயலாது.
9. 10 வருடங்கள் அதற்கு மேல் வளர்ந்த மரங்களையே டிஐஎஸ்டி அறுவடை செய்ய அனுமதியளிக்கும். எனினும் ஒரு வருடத்திற்கு 5 சதவிகிதத்திற்கு மேலாக அறுவடை செய்ய கூடாது.
10. ஒவ்வொரு சிறு குழுவும் 33 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குறுகியகால மரங்கள் இருக்கவேண்டும். (உ.த. தைலமரம்) தற்பொழுதிய குழுக்கள் 33 சதவிகிதத்திற்கு மேல் குறுகியகால சூழ்சி முறை மரங்களை வளர்ப்பின் அவர்கள் 5 வருடம் (2012) வரை கூடுதலான மரங்களை வளர்க்க காலம் கொடுக்கப்படும். அல்லது இந்த தகுதியடையும் வரை மரங்களை அறுவடை செய்ய இயலாது.
11. டிஐஎஸ்டி சிறு குழுக்கள் ஆண்டிற்கு ஒரு முறை கட்டாயமாக ஆய்வாளர்களை அழைத்து தங்கள் தோப்பினை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் மற்ற சிறு குழுவினரோடு சேர்ந்து ஆய்வின் பொழுது, ஆய்வாளர்களுக்கு உணவும், தங்கும் இடமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
12. சிறு குழு அங்கத்தினர் ஒன்றாக கூடி தங்களின் பயிற்சி முறைகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் சந்திக்க இயலாவிட்டால் மாதம் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்.
13. சிறு குழு அங்கத்தினர் தாங்கள் மரங்களை வளர்க்கும் நிலத்தின் உரிமை சான்றினை அளிக்க வேண்டும்.
14. குழுவின் அங்கத்தினர்கள் டிஐஎஸ்டி பயிற்சியில் பங்கு கொண்டு மற்ற குழுக்களுடன் தங்களின் சிறப்பு பயிற்சி முறைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
15. உங்கள் சிறு குழு உள்ள பகுதியில் மற்ற சிறு குழுக்களும் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள் 100,000 மரங்களும் 5 வருடங்களுக்குள் 300,000 மரங்கள் வளர்க்கும் தகுதியும் கொண்டிருக்க வேண்டும்.